[2012 ஏப்ரல் 19

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 127, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர்.என். கிட்டுசாமி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.*

127—

புதிய பேருந்து

***4562—திரு. ஆர்.என். கிட்டுசாமி:**

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடியில் இருந்து திருவண்ணாமலைக்கு புதிய பேருந்து இயக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடியிலிருந்து ஈரோடு—சேலம் வழியாக திருவண்ணாமலைக்கு மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உத்தரவினைப் பெற்று பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர்.என். கிட்டுசாமி அவர்கள்.*

திரு. ஆர்.என். கிட்டுசாமி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மிகவும் தொய்வாக இருந்த போக்குவரத்துத் துறையை மிகவும் பிரமாதமான முறையிலே, இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இலாபகரமாக இயங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி (மேசையைத் தட்டும் ஒலி) அந்தத் துறையைச் செம்மையாக வழிநடத்தும் இந்த ஆட்சியில், அம்மா அவர்கள் மொடக்குறிச்சி தொகுதி மக்களுடைய கோரிக்கையை ஏற்று கொடுமுடியிலிருந்து திருவண்ணாமலை வரை பேருந்து இயக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்த மாண்புமிகு போக்குவரத்துத் துறை*

2012 ஏப்ரல் 19]

அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் மொடக்குறிச்சி தொகுதி மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்து, மேலும், கொடுமுடி போக்குவரத்து பணிமனைக்கு கையகப்படுத்தப்பட்ட இடத்திலே போக்குவரத்துப் பணிமனை அமைக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கொடுமுடியில் போக்குவரத்துப் பணிமனை அமைப்பதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு உண்டான திட்ட மதிப்பீடுகள் ஆய்வு செய்யப்பட்டு கருத்துரு அனுப்பக் கோரப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு வரப்பெற்ற பின் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உத்தரவினைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 128, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர். சாமி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.*

128—

நடமாடும் மருத்துவக் குழு

***1941—திரு. ஆர். சாமி:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

மேலூர் தொகுதி, நான்கு வழிச் சாலை பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழு அமைக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு டாக்டர் வி.எஸ். விஜய், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

மதுரை மாவட்டம், மேலூர் நான்கு வழிச் சாலையில் கருங்காலக்குடியில் 24 மணி நேரமும் செயல்படும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையமும் தெற்கு தெரு, கொட்டாம்பட்டி மற்றும் தும்பைப்பட்டி ஆகிய இடங்களில் 3 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. மேலும், மேலூர் அரசு பொது